

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 11, 2022) –பிப்ரவரி 11 ஆம் தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில், கோவிட்-19 தாக்கத்திலிருந்து சமூகத்தை மீட்டெடுப்பதற்கும், மற்றும் வலுவான, நிலைத்து நிற்கவல்ல எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்கும், நகர சபை தனது அடுத்த நடவடிக்கைகளை எடுப்பதன் பேரில், நகர சபை ஒருமனதாக பால் மோர்ரிஸன் அவர்களை இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக (CAO) ஆக நியமித்தது. இந்தப் பதவிக்கு உரியவரை நிரந்தரமாக விரைவில் அமர்த்துவதற்கான திட்டங்கள் அதன் போக்கில் நடைபெற்று வருகின்றன.

பால் மோர்ரிஸன் அவர்கள் நகரின் உபசட்டம் மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குனராகவும், சட்டமியற்றும் சேவைகள் அமைப்புக்கு அவ்வப்போது பொறுப்பு எடுத்துக்கொள்ளும் ஆணையராகவும் இருந்து, நமது நகரத்தின் தலைமைப் பொறுப்புக்களை வகித்துள்ளார்; மேலும் ஹாமில்டன் போலீஸ் துறையில் முன்னாள் கண்காணிப்பாளராகவும் இருந்திருக்கிறார். COVID-19 தொற்று பரவலின் இந்த சவாலான காலகட்டத்தில் உப சட்டங்களுக்கான அணியை வழிநடத்துவதில் பால் மோர்ரிஸன் அவர்கள் ஒரு ஸ்திரமான உதவிக்கரமாக இருந்து வருகிறார்.

புதிய வாய்ப்புகளை நோக்கி செல்லவிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரியாகிய டேவிட் பாரிக் அவர்கள், நமது நகரம் மற்றும் சமூகத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக, எங்கள் நகரசபை தனது அவருக்கு நன்றி தெரிவித்து ஏற்றுக்கொள்கிறது; நகரில் தொற்றுபரவலை எதிர்கொண்டு வழிநடத்துவதற்கான அவரது அயராத முயற்சிகளுக்கும் கூடுதலாக, Macleans ஆல் வழங்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான கனடாவின் மிகச்சிறந்த சமூகங்களில் ஒன்று என்ற தரவரிசை பெற்றுத் தந்தது மற்றும் 2021 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த வேலைவாய்ப்பு அளித்த அமைப்பு என்ற பெருமையையும் பெற்றுத்தந்தவர் அவரேயாவார்.

நகர நிர்வாகமானது நகரசபையின் இந்த ஆயுட்கால முன்னுரிமை கொண்ட விஷயங்களின் முக்கியமான பணிகளைக் கட்டமைக்க ஏதிர்நோக்கும் அதே சமயத்தில், சமுதாயத்திற்கு எது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது என்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

அறிஞர் கூற்றுக்கள்

“என்னால் முன்மொழியப்பட்டு, சகரசபை உறுப்பினர்கள் அனைவராலும் வழிமொழியப்பட்ட மசோதாவின்படி, இந்த கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின் ஊடாக ப்ராம்ப்ட்டன் நகரை

வழிநடத்திச் செல்லவும் பொருளாதார மீட்சி அடையவும் பால் மாரிஸன் அவர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்ட வரைவுச் சேவைகள், உபசட்டம் & அமலாக்கம், மற்றும் காவல்துறை பணி ஆகியவை அனைத்தும் சேர்ந்து அவரை நமது நகரசபைக்கான இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக ஆவதற்கான தனித்துவமான தகுதி அளித்துள்ளன. பால் மாரிஸன் அவர்கள் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca